

தமிழ்நாடு மின்சார வாரியம்
எழுத்து துறைப் பணியாளர்களுக்கான

நிலை ஆகணாகள்

தமிழ்நாடு மின்சார ஆகணாப்படி வெளியீடுப்பு மின்து

பொருளடக்கம்

கால்வரிசை	பாக்டீரி
1. ஆஸ்திரேகளின் செயல்யாப்பு	— 5
2. சொற்பொருள் விளக்கங்கள்	— 5
3. பணியாளர்களை வகைப்படுத்துதல்	— 6
4. தனதி காண் பருவம்	— 7
5. நியமனங்கள்	— 8
6. பணிபற்றிய துவனங்கள் (அ) ஆசிரியர் ஆட்கூடகள் மற்றும் தற்காலிக அனுமதி ஆட்கூடகள்	— 9
7. பணி நோக்களை அறிவித்தல்	— 9
8. பணி நோம்	— 9
9. காதியம் அளித்தல்	— 10
10. காதிய உயர்வுகள்	— 11
11. மிகை நோம் பணியாற்றல்	— 11
12. விடுமுறை நாட்கள் பற்றிய அறிவிப்பு	— 11
13. வீடுப்பு	— 12
14. தற்செயல் விடுப்பு	— 13
15. தலைமுயிடத்தில் இல்லாமல் இருந்தல்	— 13
16. முகவரி மாற்றம்	— 13
17. மாற்றங்கள்	— 14
18. வீட்டு வசதி	— 14
19. ஒழுங்கைத்தை உருவாக்கும் ஏடவாட்கைகள். கடமைப் புறக்களிப்புகள்	— 15

20. ஒழுங்கெந்திர்மான நண்டனை	— 18
21. ஒழுங்கு சடவழக்கை வழக்குக்கள் நடவடிக்கை	— 20
22. முறையிடுங்கள்	— 22
23. பணியாளரின் வேலை முதிக்கப் — பொறுதல்	— 23
24. வயதைப் பறிவு செய்தல்	— 24
25. பணிச் சான்றிதழ்	— 25
26. சிகல் ஆணைகளைத் தெரியப்படுத்துதல் (ப.)	— 25
27. வயது முதிர்ந்து ஒய்வு பெறல் பிரசீர்க்கலா	— 27

1946-ஆம் ஆண்டு தொழில் சம்பந்தமான வேலை வாய்ப்பு

(நிலை ஆணைகள்) சட்டத்தின் கீழ்

யேசு முறையிட்டு அநேர ஆணைக்

துறையீரைப் பார்த்தப்பட்ட

தமிழ்நாடு மின்சார வாரியத்தின்

சமுத்தி துறைகளில் அமர்த்தப்பட்டுள்ள

பணியாளர்களுக்கான

நிலை ஆணைகள்

1. ஆணைகளின் செயல் பரப்பு

(i) இவ்வாணைகள் 1946-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து அமுலுக்கு வருகின்றன.

(ii) ஆணைகளைச் செயல்படுத்தும் அளவு: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஆணைகளில் கீழ் உள்ள தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் 1946-ஆம் ஆண்டு தொழில் வேலை வாய்ப்பு (நிலை ஆணைகள்) சட்டப் பிரிவு தீ (i)-க் விவரித்துள்ளபடி, “பணியாட்களாக” உள்ளவர்கள், எழுத்துச் சம்பந்தமான அதன் சார்புக்கடைய பணிகளில் உள்ளவர்கள் எல்லாருக்கும் இவ்வாணைகள் பொருத்தும்.

(iii) திருத்தங்களும் மாற்றங்களும்: 1946-ஆம் ஆண்டு தொழில் வேலை வாய்ப்பு (நிலை ஆணைகள்) சட்டத்தில் உள்ள விதிகளை ஒட்டி, இவ்வாணைகள் அவ்வப்போது திருத்தப் படலாம்; அல்லது மாற்றப்படலாம்.

2. சொற்பொருள் விளக்கங்கள்

வேறு வகையாகப்பயன்படுத்தப்படுகின்ற தேவை திருத்த வகை, இவ்வாணைகளில் : -

i) “வருகைப் பதிவேடு” என்பது, வேலைக்குச் சேத்துக் கொள்ளப்பட்டுள்ள வேலையாட்கள் பட்டியலில் திருப்பதற்காக வேண்டி அல்லது வேலையாட்கள் வருகைப் பற்றிக் குறித்து கணிதற்காக வேண்டி திருவகுத்திருங்க பராமரிக்கப்படும் ஒரு வசதிவேட்டுமடியை அல்லது அவற்றைத் தெயோ உள்ளடக்கியுள்ளதாகும்.

(ii) ‘வாரியம்’ என்பது தமிழ்நாடு மின்சார வாரியத்தைக் குறிக்கும்.

(iii) பணியாளர் நிறுவனம் என்கிடப்படு, 1943-ஆம் ஆண்டு தொழில் வேலை வாய்ப்பு (நிலை ஆணைகள்) சட்டப் பிரிவு உ(52) -க் கீவித்துள்ளபடி, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் பணியாளர் நிறுவனத்தைக் குறிக்கும். வாரியத்தின் உரிமையில் உள்ள நிறும் அவசியது வாரியத்தினால் பராமரிக்கப்படுகிற எந்தவிதத் தொழிற்சாலையும் இப்பொருளில் உள்ளடங்கும்.

(iv) “நிருவாகம்” என்பது, பணியாளர் நிறுவனத்தின் பொறுப்பாக வாரியத்தினால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரியைக் குறிக்கும்.

(v) ‘அறிவிப்புப் ‘பலகை’ என்பது, அறிவிப்புகளைத் தெரியப்படுத்தப் பயன்படுத்தப்படும் பலகை அல்லது பலகை களைக் குறிக்கும்.

(vi) “பிரிவு” என்பது, தனியொரு முனிப்பாக இயங்கும், அவ்வாறே நிருவாகத்தினால் அறிவிப்புச் செய்யப் பட்ட பணியாளர் நிறுவனத்தின் எந்தப் பகுதியையும் குறிக்கும்.

(vii) ஆண்பால் பெயர்களைக் குறிக்கும் சௌற்கள் பெண்பால் பெயர்களையும் உள்ளடக்கியதாகும்.

(viii) ஒருமை எண்ணைக் குறிக்கும் சௌற்கள் பன்றம் எண்களையும் உள்ளடக்கியதாகும்.

3. பணியாளர்களைவுகைப்படுத்துதல்

(அ) பணியாளர்களைக் கீழ்க்கண்ட வகையில் வுகைப் படுத்தலாம்; அதாவது :

(i) நிரந்தரமாக்கப்பட்டவர்கள்

(ii) அங்கிகிக்கப்பட்ட தகுதிகான் பருவத்தினர்கள்.

(iii) தகுதிகான் பருவத்தினர்கள்

(iv) தற்காலிகமானவர்கள்: தற்காலிகமான வர்களைக் குறிப்பிடுவதற்காக இந்த பிரிவு நிறுவனத்தின் பணியாளர் என்பவர் திரந்தரமான அடிப்படையில் வேலையில் உள்ளவராகும்.

(ஆ) (i) நிரந்தரமாக்கப்பட்டவர்கள்: நிரந்தரமான பணியாளர் என்பவர் திரந்தரமான அடிப்படையில் வேலையில் உள்ளவராகும்.

(ii) அங்கீகரிக்கப்பட்ட தகுதிகாண் பருவத்தினர்: ஒரு வேலையில் அங்கீகரிக்கப்பட்ட தகுதிகாண் பருவத்தினர் என்பவர், ஒழுங்கர்ன முறையில் நியமிக்கப்பட்டு அந்தக் குறிப் பிட்ட வேலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகாண் பருவத் தினைத் திருப்திகரமான முறையில் முடித்துவிட்டவர் என்று அறிவிக்கப்பட்ட ஒருவரைக் குறிக்கும். அங்கீகரிக்கப்பட்ட தகுதிகாண் பருவத்தினராக உள்ள ஒருவர் நிரந்தரமான பணி யாளரிகளுக்கு உள்ள எல்லாச் சலுகைகளையும் அவர் தகுதி காண் பருவத்தினராக ஆன். பிறகு தொடர்ந்து பண்ணிரெண்டு மாதங்கள் பணியாற்றியிருப்பாரோயானால், செப்ரத் தகுதி பெற்றவராவார்.

(iii) தகுதிகாண் பருவத்தினர்: தகுதிகாண் பருவத் தினர் என்பவர். அனுமதிக்கப்பட்ட ஒரு வேலையிடத்தில் தற்காலிக முறையில் பணியாற்றிக் கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட தகுதிகாண் பருவத்தை முடிக்காமல் உள்ள நிலையில் உள்ளவர் ராவர்.

(iv) தற்காலிகமானவர்கள்: தற்காலிகப் பணியாளர் என்பவர் சிறு கால அளவில் உள்ளதான் காலியிடங்களை நிரப்புவதற்காகப் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுபவராவார். தகுதிகாண் பருவத்தினருக்கு உள்ள எல்லாச் சலுகைகளையும், தற்காலிகப் பணியாளராகத் தொடர்ந்து ஆறுமாதப் பணியிலிருந்திருந்தால் தற்காலிகப் பணியாளர் பெறத் தகுதி உடையவர் ஆவார்.

4. தகுதிகாண் பருவம்

(அ) அனுமதிக்கப்பட்ட ஒரு வேலையிடத்தில், நியமனம் செய்யப்பட்ட ஒவ்வொரு பணியாளருக்கு, தகுதிகாண் பருவத்தில் வைக்கப்படுவார்கள். குடைநிலை ஊழியர்கள், டூபே தார்கள், சிற்றெழுத்தார்கள், அட்டென்டை ஆகியோர் தொடர்ந்து பணியாற்றும், ஒராண்டுக் காலத்திற்குள் ஆறுமாத காலமும், எழுத்தார்களும் ஆண்டுகளுக்குக் குறையாமல் பணியாற்றிய பிறகு, எழுத்தார்களிலிருந்து உதவியாகவுக்காப் பதில் உயர்வு செய்யப்பட்டவர்கள் தனிப்பதவில் உயர்வு அளிக்கப்பட்டவர்களையும் சேர்த்து மற்றப் பணியாளர்கள், தெரடர்ந்து பணியாற்றும் இரு ஆண்டு தாலத் திற்குள் ஒராண்டுக் காலமும் இத் தகுதிகாண் பருவத்தில் வைக்கப்படுவார்கள்.

(ஆ) தகுதிகாண் பருவத்தில் பணியாளரின் பணி அல்லது நன்னடத்தை திருப்திகரமானதாக இல்லை என்று தெரிந்தால், அல்லது தகுதிகாண் பருவத்தில் தேவை பெற வேண்டிய அதற்கென்று முன்பே நிர்ணயிக்கப்பட்டுள்ள தேவைகளில் பணியாளர் தேவை பெறவில்லையாரால், பதனியில் நியமனம் செய்யும் அதிகாரிடோ அல்லது வேறு

உயர் அதிகாரியே பணியாளரின் தகுதிகள் பருவத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு (கூட்டுறை அழியர்கள், டபேதாரர்கள், சிற்றெழுத்தாளர் ஆகியோருக்கு மூன்று மாதங்கள்) எங்கு நிட்டிக்கவலாம்.

(இ) வாரியம் அதிகாரம் பெற்றுள்ள இனங்களில் தகுதி காண்பருவம் முடிவுற்றதற்கான உத்திரவு தகுதிகாள் பருவம் முடிவுற்ற இரண்டு மாத காலத்திற்குள் பிறப்பிக்கப்படும் வாரியம் அந்த மற்றவர்கள் அதிகாரம் பெற்றுள்ள இனங்களில் தகுதி காண்பருவம் முடிவுற்றதற்கான உத்திரவு தகுதிகாண பருவம் முடிவுற்ற ஒரு மாதாலத்திற்குள் பிறப்பிக்கப்படும்.

ஒரு பணியாளரின் தகுதிகள் பருவத்தை நிட்டிக்க உத்தேசிக்கப்பட்டால், மேற்குறிப்பிட்டுள்ள காலவர்த்தக் குள்ளாக தகுதிகள் பருவக் காலத்தை நிட்டிக்க உத்தேசிப் பதற்கான காரணங்கள் எழுத்து மூலமாக அந்தப் பணியாளருக்குத் தெரிவிக்கப்பட்ட வேண்டும். பணியாளர் திரையிக்கப்பட்ட தகுதிகள் பருவக் காலத்தை முடித்துக் கொண்ட நாளுக்குப் பிறகு குறிப்பிடப்பட்ட கால வரைக்குள் அப்படி அந்தப் பணியாளருக்குத் தகுதிகள் பருவத்தை நிட்டிப்பது பற்றி எழுத்து மூலமாக எந்தத் தகவலும் இல்லை பென்றால், குறிப்பிட்ட தனில் அந்தப் பணியாளர் தகுதிகள் பருவத்தைத் திருப்திகரமாக முடித்துவிட்டார் என்றே கருதப்படுவார்.

(ஏ) திரையிக்கப்பட்டுள்ள தகுதிகள் பருவக் காலத்திற்குள்ளாக அல்லது அவரவர்களுக்குப் பொருத்தும் வகையில் ஒரு தகுதிகள் பருவத்தினர் தகுதிகள் பருவக் காலத்தில் ஏதாவது ஒரு தேர்வு அல்லது பரிட்சை எழுதி அதன் முடிவுகள் குறிப்பிடப்பட்ட அல்லது நிட்டிக்கப்பட்ட தகுதிகள் பருவக் காலம் முடிவும் முன்பு தெரியாமல் இருந்தால் தேர்வின் முடிவு இவ்விவரங்கள் வரை அவர் தகுதிகள் பருவத்திலே தொடர்ந்து இருப்பார்.

(ஐ) ஒரு தெர்த்தாமான பணியாளர் ஒர் உயர் பதவியில் தகுதிகள் பருவத்தினராகச் சேர்க்கப்பட்டிருந்தால், தகுதிகள் பருவக் காலத்தில் எந்தச் சமயத்திலும், அவர் எந்தப் பதவியில்குத்து பதவி உயர்வு பெற்றுள்ளாரோ அந்தப் பதவிக்கு அவர் திருப்பி அனுப்பப்படலாம்.

5. நியமனங்கள்

பணியாளர் பற்றிய எல்லா நியமன உத்தரவுகளும் இது சம்பந்தமாக வாஸிபத்தின் அதிகாரத்தினைப் பெற்றுள்ள அதி

நாரியால் பிறப்பிக்கப்பட வேண்டும். தியமன உத்தரவுகள், தியமிக்கப்படுவோர் பெறத் தருதி பெற்ற வேலையின் தன்மை, வேலையின் பிரிவு அல்லது தரம் ஆரம்ப ஊதியம், சம்பந்த விகிதம் மற்றும் படிகள் பற்றிய விவரங்கள் ஆகியவைகளைத் தெளிவாக உள்ளடக்கி இருத்தல் வேண்டும்.

6. பணி பற்றிய ஆவணங்கள்

ஒவ்வொரு பணி ஆளுக்கும் பொருத்தமான ஆவணங்களை வரையிட பராமரித்து வரும். அந்த ஆவணங்களில் பணியாளர்களுக்கு பிறக்க தேவீ, கல்வித்தருதி, வேலையில் அமர்த்தப்பட்ட தேவீ ஊதிய உயர்வு ஏதாவது இருந்தால் அவை கொடுக்கப்பட்ட நாட்கள், தன்டனைகள் அல்லது பாராட்டுக் குறிப்புகளை, விடுப்பு பற்றிய தகவல்கள் மற்றும் இவை போன்ற விவரங்கள் குறிப்பிடப்படும். இந்தப் பதிவுகள் எந்த அஸுவலுகத்தில் பராமரிக்கப்படுகின்றனவோ அந்த அஸுவலுகத்தில் சம்பந்தப் பட்ட பணியாளர் சரி பார்த்துக் கொள்வதற்காக வாடும் ஒரு முறை அவருக்குக் கிடைக்குமாறு செய்யப்படும். அந்த ஆவணங்களில் செய்யப்பட்டுள்ள பதிவுகளின் பிரதிகளைப்பணியாளர் எடுத்து வைத்துக் கொள்ள உரிமை உண்டு.

6. (அ) அடையாள அட்டைகள் மற்றும் தற்காலிக அனுமதி அட்டைகள்

அடையாள அட்டைகள் தற்காலிக அனுமதி அட்டைகள் பெறப்பட்டுள்ள எல்லாப் பணியாளர்களும் அவை சம்பந்தமாக, நிவாகத்தினரால் அவ்வப்பொழுது பிறப்பிக்கப்படுகிற உத்தரவுகளையும் அறிவிப்புக்களையும் நிறைவேற்ற வேண்டும்.

7. பணி நேரங்களை அறிவித்தல்

பணியாள் சம்பந்தமான வேலை நேரங்கள் பற்றிய தகவல்கள், இந்த நிலை ஆணைகள் அமுலுக்கு வந்த தேவீயினிருந்து ஒரு மாத காலத்திற்குள் அதற்கென்று உள்ள அறிவிப்புப் பலகையில் ஆய்விலத்திலும், தமிழ்நாட்டின் தெரியும்படியாக அறிவிக்கப்பட வேண்டும்.

8. பணி நேரம்

(i) நிலை ஆணை 7-ன் கீழ் அறிவிக்கப்பட்டு, தீர்ண பிக்கப்பட்டுள்ள கால நேரத்தில் ஒவ்வொரு பணியாளர்கும் பணியில் இருத்தல் வேண்டும்.

(ii) தேவைப்பட்டால் முன் கூட்டட்டேய அனுமதி பெற்று ஒரு பணியாளர் அஸுவலுகத்திற்கு ஒரு மணி நேரம் காலத்தாற்றத்தி வரவோ அல்லது முன் கூட்டட்டேய செலவே செய்யலாம். அப்படி அனுமதி யுட்டுள்ள முறை

படுத்தப்பட்ட வகையில் நின்று தட்டவு எடுத்துக் கொண்டு அனுமதிக்கு அந்தப் பணியாளருக்குத் தத்தியுள்ள விடுப்பு நாட்களில் (தற்காலிக அல்லது சட்டிய விடுப்பு) ஒரு நாள் விடுப்பு பிடிக்கப்பட்டு விடும். முற்பகலில் ஆண்டும் அல்லது பிற்பகலில் ஆண்டும் எந்த ஒரு நேரத்திலும் ஒரு மணி நேரத்திற்கு மேல் பணியாளர் அலுவலகத்தில் இல்லா மனிருத்தால் அரை நாள் தற்காலிக விடுப்பாகப் பிடிக்கப்படும்.

(iii) அனுமதியில்லாமல் பணியேற்றத்தில் வேலை செய்யுமிடத்தை விட்டு ஒரு பணியாளர் போய்விட்டால் அதற்காக அவர் அப்படி வேலை இடத்தில் இல்லாமல் இருந்தது இடைஞ்சலை நேரத்துக்கு முன்னால் துவங்கி இருந்தால் அந்த நாள் பூர்வம் அவர் அலுவலகத்தில் இல்லாதிருந்தார் என்றும், இடைஞ்சலை நேரத்திற்குப் பின்னால் அவர் சென்றிருந்தால் அரை நாள் அவர் அலுவலகத்தில் இல்லாததாகவும் கருதப்படுவார்.

(iv) மருத்துவச் சான் நிதழ் பேரில் அளிக்கப்படும் விடுப்பு தவிர மற்ற எந்த வகையான் விடுப்புக்கும் எதிராக மேலே உள்ள விதி (ii) அல்லது (iii) விதிகளுக்குப்பட்டுள்ள பணியாளர் வேலைக்கு வசூலமல்லிருக்கின்ற காலத்தை சார்செய்து கொள்கின்ற விருப்பப்படிமை நிருவாகத்தினருக்கு உண்டு.

9. ஊதியம் அளித்தல்

(i) எந்த மாதத்திற்கு ஊதியம் அளிக்கப்பட வேண்டுமோ அந்த மாதத்திற்கு அடுத்த மாதம் முதல் அலுவலக நாளன்று சாதாரணமாக ஊதியம் அளிக்கப்படும்.

(ii) மேற்கொள்ள விதி (i)-ல் குறிப்பிடப்பட்டுள்ள முறையான தினத்தன்று ஊதியம் வழங்கப்படாவிட்டால், அந்த ஊதியமானது பணியாளரிடமோ அல்லது அவர்கள் அந்தப் பணத்தையாரிடம் அளிக்க வேண்டுமென்று எழுத்து மூலமாகக் கொடுத்துள்ளாரோ அந்த நபரிடம், ஊதியம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை செய்யப்படுகின்ற நாளிலிருந்து 7 நாட்களுக்குள்ளாக அளிக்கப்படும்.

(iii) பணியாளருக்கு எந்தத் தினாத்தில் ஊதியம் பாக்கி உள்ளதோ அந்த தினத்திலிருந்து 3 ஆண்டுகளுக்குள்ளக் கணியாளராலோ அல்லது அவர் சார்பாக அவருடைய சட்ட சம்பந்தமான பிரதிநிதியாலோ அப்படி ஊதியம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் கோரிக்கை பெறப்படவிட்டால் ஊதியமானது வழங்கப்படமாட்டாது.

10. ஊதிய உயர்வுகள்

(i) அனுமதிக்கப்பட்ட ஒரு வேலையிடத்தில் சேக்கப்பட்ட ஒரு பணியாளர் நினைவிக்கப்பட்ட ஊதிய விதிதாசசாரத்தில் ஊதிய உயர்வு பெறத் தகுதி பெற்றவராவார். தன்னன் அளிக்கும் முறையிலிருந்தாலும் ஆல்லது அப்படிப்பட்ட ஊதிய உயர்வு பெற அவர் தன்னைத் தகுதிபடைத்தவராக்கிக் கொள்ளத் தேவையான எந்தெங்கு தேசியிலும் தேர்ச்சி பெறாமல் இருந்தாலும் இந்த ஊதியிடுயர்வு நிலத்திலைக்கப்படாமல் இருந்தாலோழியம் மற்ற உணக்கீல் ஊதிய உயர்வு பெற அவர் தகுதிபடைத்தவராவார்.

(ii) பணியாளர் அவருடைய தகுதிகாண் பருவத்தைத் திருப்திகரமாக முடித்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டோ அல்லது அப்படி முடித்து விட்டதாகக் கருதப்பட்ட நாளிலிருந்து மட்டுமே தகுதிகாண் பருவ முடிவில் அளிக்கப்பட வேண்டிய ஊதிய உயர்வினைப் பெறலாம். ஆனால் வேலையில் நியமனம் செய்யப்பட்ட தேதியிலிருந்து பணியாற்றி வரும் காலம் முதல் ஊதிய உயர்வு - பெற்ற நாள், எது பொருந்துமோ அதற்கு ஒப்ப, அவை அடுத்து அளிக்கப்படும் ஊதிய உயர்வுகளுக்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

11. மிகைநேரம் பணியாற்றல்

வாரத்திற்கு 48 மணி நேரம் என்று கணக்கிடப்பட்டுள்ள சாதாரணப்பணி நேர மணிக் காலத்திற்குமேல் பணியாளர் மிகக் கேட்கப்பணி செய்ய வேண்டிய வந்தால், அதற்காக அவர்களுக்கு மிகை நேர ஊதியம் அளிக்கப்படும். ஒரு வாரத்தில் 48 மணி நேரம் வரை உள்ள தாலு அளவு வரை மிகை நேரப்பணி ஆற்றி இருந்தால் அவர்களுடைய சாதாரண ஊதிய விதித அளவிற்குமேல் 1/2 மடங்கு மிகக் கேட்க ஊதியம் அவர்களுக்கு அளிக்கப்படும். ஒரு வாரத்திற்கு 48 மணி நேரத்திற்குமேல் மிகை நேரம் பணியாற்றினால் அவர்களுடைய சாதாரண ஊதிய விதித அளவுக்கு 1/3 மடங்கு மிகை நேர ஊதியம் அளிக்கப்படும்.

12. விடுமுறை நாட்கள் பற்றிய அறிவிப்பு

ஊதியத்துடனோ அல்லது ஊதியத்துடன்ஸ்தாத் விடுமுறை நாட்களாகக் கொள்ளப்பட வேண்டிய நாட்கள், சங்கங்களுடைய பிரதிதிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும். சட்ட விதிகளுக்கொப்ப, அப்படிப்பட்ட விடுமுறை நாட்கள் குறிப்பிடப்பட்ட அறிவிப்புகள், அறிவிப்புப் பல்லக்கால் ஒட்டப்படும்.

13. விடுப்பு

(i) பணியாளர் எடுக்கக் கூடிய விடுமுறையின் அளவு என்ன சன்னபது பற்றிய விவரங்கள் திறசேரிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன.

(ii) ஆட்டிய விடுப்பு கொடுப்பதானது, நிறுவன அமைப்பில் உடல்கூடுவெலவையின் அவசரத்தை ஒட்டி அமையும். அந்த விடுப்பைக்குக் கொடுப்பது நிருவாகத்தின் விருப்பப்படி இருக்கும். சாதாரணமாக, ஓர் ஆண்டில் நான்கு தடவை களுக்கு மேற்படுத்த அ ள வி ஸ் ஒரு பணியாளர் சட்டிய விடுப்பில் போகலாம். இருந்தாலும், நிருவாகம், தன்னுடைய விருப்பத்தின் பேரிலும், விடுப்பு மனுவின் தன்மை, குழ் நிலையை ஒட்டி ஒராண்டில் சட்டிய விடுப்பானது நான்கு தடவைகள்தான் எடுக்கலாம் என்று ள வி திமுறையை தடுத்தலாம்.

விடுப்பில் போக வேண்டும் என்று விரும்புகிற ஒரு பணியாளர் நிருவாகத்தினால் அதற்கென்று நியமனம் செய்யப்பட்டுள்ள அதிகாரி அல்லது அதிகாரிகளிடம் விடுப்புக்கு மனுச் செய்ய வேண்டும். அவர் தன்னுடைய விடுப்பு கேட்கும் மனுவில் அவர் விடுப்பில் இருக்கும் பொழுது இருக்கும் விடுப்பு முகவரியையும் குறிப்பிட வேண்டும். மூன்று நாட்கள் அல்லது அதற்குக் குறைந்த நாட்களுக்கு விடுப்பு கேட்கும் மனுக்கள், விடுப்பு எடுக்கும் நேரத்திற்குக் குறைந்த பட்சம் 24 மணி நேரத்திற்கு முன்னதாக செய்யப்படவில் வேண்டும். மூன்று நாட்களுக்கு மேல் விடுப்பு கேட்கும் மனுக்கள், உடல் நலிவு அல்லது மற்ற அவசர நிலைமைகள் போன்ற நேர்வுகள் தனிர், மற்ற நேர்வுகளில், விடுப்பு தேவைப்படும் நாளுக்கு குறைந்தது பதினெண்ணது தினங்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு விட வேண்டும். விடுப்பு அனுமதிக்கப்பட்டால், பணியாளருக்கு விடுப்பு அனுமதி உத்தரவு பிறப்பிக்கப்படும். விடுப்பு மறுக்கப்பட்டாலோ அல்லது தள்ளி வைக்கப்பட்டாலோ, அப்படி மறுக்கப்பட்டது அல்லது தன்றி வைக்கப்பட்டது, அதற்கான காரணங்கள் என்ன எழுத்து மூலம் பதிவு செய்யப்பட்டு, அந்த விஷயம் விடுப்பு ஆரம்பிப்பதற்கு முன்னால் (விடுப்பு தள்ளிக் கொடுக்கப்பட்டால்) சம்பந்தப்பட்ட பணியாளருக்குத் தெரியப்படுத்தப்படல் வேண்டும். விடுப்பில் சென்று விட்ட பிறகு, மேற்கொண்டு விடுப்பு நீட்டிப்பு வேண்டுமென விரும்பினால், விடுப்பு அனுமதி அளித்த அதிகாரிக்கு அதற்காக வேண்டி குறித்த காலத்திற்குள்ளாக, பணியாளர் மனுச் செய்யவேண்டும். பணியாளரின் விடுப்பு முகவரிக்கு, விடுப்பு நீட்டிப்பு அனுமதித் தக்கப்பட்டதா அல்லது மறுக்கப்பட்டதா என்பது பற்றிய தகவலை அந்த அதிகாரி அனுப்பி வைப்பார்.

(iii) எந்தவிதமான விடுப்பும் ஐந்தாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்திற்கு எந்தப் பணியாளருக்கும் அளக்கப்பட

மாட்டாது. தொடர்ந்து ஜந்தான்டுகள் விடுபிலில் இருந்து விட்டு, ஒரு பணியாளர், பணிக்குத் திரும்பி வரவில்கல்வாணால், அவர் வேலையை விட்டுத் தானே விலகி விட்டதாகக் கருதப்பட்டு, ஜந்தான்டுக்காலம் முடிந்த தேதியிலிருந்து வாரியத்தின் பணியாளர் என்ற நிலையிலிருந்து எடுக்கப்பட்டு விடுவார்.

14. தற்செயல் விடுப்பு

(i) ஒவ்வொரு ஆங்கில ஆண்டிலும் ஒவ்வொரு பணியாளரும் 16 நாட்கள் தற்செயல் விடுப்பு அளிக்கப்படுவார். எதிர் பாராத குழநிலைகள், உடல் நலக்குறைவு (அதற்கு விடுப்பு அனுமதி அளிக்கும் அதிகாரிக்குத் தகுந்த அனுமதி அளிப்பதற்காக வேண்டி தகவல் அனுப்பப்படல் வேண்டும்) தவிர, மற்ற நிலைகளில், அதற்கென உள்ள அதிகாரியிடம் முன் அனுமதி பெற்றே தற்செயல் விடுப்பைப் பணியாளர் அனுபவிக்கலாம்.

(ii) தற்செயல் விடுப்பு, ஞாயிற்றுக்கிழமைகள் மற்ற விடுமுறை நாட்களுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டலாம். ஆனால் அனுவலகத்திற்கு வராத நாட்கள், மொத்தத்தில் விடுமுறை நாட்களையும் சேர்த்து, பத்துத் தினங்களுக்கு மேல் போகக் கூடாது. தற்காலிகப்பணியாளருக்கு விகிதாச்சார முறைப்படித்தான் தற்செயல் விடுப்பு அளிக்கப்படும். அதாவது ஒவ்வொரு நாள்கு மாதக் காலம் பணியாற்றியதற்கும் தீங்கு நாட்கள் என்ற விகிதத்தில் அளிக்கப்படும்.

15. தலைமையிடத்தின் இல்லாமல் இருத்தல்

பணியாளர்கள் விடுமுறை நாட்களில், வேலை துவாத நாட்களில், விடுப்புக்காலத்தில் அதற்கென்று தகுதிபடைத்த அதிகாரியின் முன் அனுமதியின்றி, தலைமையிடத்தை விட்டுப் போகக் கூடாது. தலைமை இடத்தை விட்டுச் செல்வதற்கு முன்னால், பணியாளர் தன்னுடைய விடுப்பு முகவரியை அந்த அதிகாரியிடம் கொடுத்துவிட்டுச் செல்வ வேண்டும்.

16. முகவரி மாற்றம்

பணியில் சேர்ந்த உடனே ஒவ்வொரு பணியாளரும் தன்னுடைய முகவரியை நிருவாகத்திற்குத் தெரிவிக்க 'வேண்டும். முகவரியில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் அந்தத் தகவலை அப்படி மாற்றம் ஏற்பட்ட ஒரு வார காலத்திற்குள் தெரியப்படுத்த வேண்டும். பணியாளர் கூடசியார் கொடுத்த முகவரிக்கு நிருவாகத்தினால் அனுப்பப்பட்ட தகவலே, எந்த ஒர் அறிவிப்பும் கொடுக்கப்பட்டதற்குப்போது மாண்தாகக் கருதப்படும்.

17. மாற்றல்கள் மாற்றல்கள் என்று அழைகின்ற ஒரு பாரமாசிக்க அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள பணி அமைப்புக்குள் என்றே அதே பிரிவில் அல்லது கிரேடில் ஒவ்வொரு பணியாளரும் மாற்றப்படலாம். ஆனால் அப்படி மாற்றப்படும் பொழுது அந்தப் பிரிவிலும் கிரேடிலும் பணியாளரின் ஊதியம் முதன்மைப் பட்டியலில் உள்ள அவரது நிலையும் மோசமான முறையில் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

ஒரே உயர் பதவிக்கு பதவி உயர்வு செய்யப்படும் நேர்வு களில் பணியாளர் அவர் பணியாற்றும் பணித் தொகுதி அல்லது அமைப்புக்கு வெளியேயும் மாற்றப்படலாம்.

18. வீட்டு வசதி

(i) வாரியத்தின் குடியிருப்புகளில் வசிக்க அனுமதி பெற்று அக்குடியிருப்புகளில் உள்ள வசதிகளை அனுபவிப்ப வர்கள், அக்குடியிருப்புகளைப் பணியாளர்கள் பயன்படுத்துகின்ற வழி வகைகள் பற்றி வாரியம் அவ்வப்போது செய்கின்ற எல்லா ஒழுங்கு முன்றகளையும் நிபந்தனைகளையும் சட்டத்திட்டங்களையும் கண்டப்பிடிக்க வேண்டும்.

(ii) பணியாளருக்குக் குடியிருப்பினை ஒதுக்குவது என்பது, அந்த நூர் வாரியத்தின் பணியில் உள்ளவர் என்பதை நிபந்தனையாகக் கொண்டது. வாரியத்தின் பணியில் இல்லாமல் போய்விட்டதும், பணியாளர் 15 தினங்களுக்குள்ளாகக் கீழ்க்கண்டவை தவிர மற்ற எல்லா நிலுவைகளையும் செலுத்திவிட்டு குடியிருப்பினைத் தீரும்ப ஒப்படைத்துவிட வேண்டும்.

(அ) ஒய்யுதியம்

(ஆ) அதிகப்படி ஊதியம்; மற்றும்

(இ) பொது வருங்கால சேமநிதி கணக்குப்பட்டி எந்த நிதி ஆண்டுக்குப் பணியாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதோ அந்த நிதி ஆண்டு வரையில் அவருடைய நிதிக்கணக்கில் எவ்வளவு சேர்ந்துள்ளதோ. அந்தத் தொகையைச் செலுத்திய பிறகு மிச்சமுள்ள பொது வருங்கால சேமநிதி, கணக்கில் பர்க்கியுள்ள முன் பணத்தொகை பகுதி இருத்தி திரும்பப்பறும் தொகையும் ஏதாவது இருந்தால் அவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படல் வேண்டும்.

மேற்கூறப்பட்ட காலத்திற்குள் குடியிருப்பினை ஒப்படைக்கத் தவறிய பணியாளர் குடியிருப்பினிகுந்து வெளியேற்றப்படுவார்.

19. ஒழுங்கெனத்தை உட்டுவாக கும் சடவழிக்கைகள் கடமைப் புறக்கணிப்புகள்

கீழ்க்கண்ட நடவடிக்கைகளும், கடமைப் புறக்கணிப்புகளும் ஒழுங்கெனமான நடத்தை எனக் கொள்ளப்படும்.

(i) தனியாகவோ, அல்லது மற்றொருவருடன் கொட்டு நடத்தை மேலதிகாரியின் எந்த ஒரு சட்ட பூர்வமானதும் நியாயமானதுமான உத்தரவுக்கு வேண்டுமென்றே பணியாமலிருத்தல்; அல்லது கீழ்ப்படி யாமலிருத்தல்.

(ii) ஒரு மேலதிகாரியின் எந்த ஒரு சட்ட பூர்வமானதும் நியாயமானதுமான உத்தரவை மீறி, தனியாகவோ அல்லது இன்னொருவருடன் கேட்டு நடத்தை அல்லது மற்றவர்களுடனோ சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள அறவிப்பு ஒன்றும் கொடுக்காமல் திடீரென்று வேலை நிறுத்தம் செய்தல், அல்லது வேண்டுமென்றே வேலையில் தொய்வு உண்டாக்குதல், சட்டத்தின் கீழ் நிர்ணயித்துள்ளபடி எந்த வித அறிவிப்பும் கொடுக்காமல் திடீரென்று வேலை நிறுத்தம் செய்தல், அல்லது வேண்டுமென்றே வேலையில் தொய்வு உண்டாக்குதல்; அல்லது மற்ற வேலையாட்களை வேலை நிறுத்தம் செய்யத் துண்டுதல்; அல்லது வேலையில் தொய்வு உண்டாகும்படி துண்டுதல்; அல்லது அந்தச் சமயத்தில் அழுவில் உள்ள இந்த நிலை ஆணைகளுக்கும், நிரந்தர விதிகளுக்கும், சட்டத்திற்கும், ஆணைக்கும் அல்லது விதி களுக்கும் புறம்பாக நடக்கும் செயலைக்கு உடற்றத்தயாக இருத்தல்.

(iii) வாரியம் சம்பந்தப்பட்ட உடமைகள் அல்லது மேற்கொள்ளப்பட்ட கடமைகளில், திருட்டுத்தனம், மோசடி, நாணயமற்ற தன்மை.

(iv) கைழூட்டு அல்லது எந்த வகையான சட்டத்திலும் அனுமதிக்கப்படாத பயனைப் பெறுதல் அல்லது அளித்தல்.

(v) அலுவலக மகனயிடத்திற்குள் நிருவர்கத்தினரது எழுத்து மூலமான அனுமதியின்றி எந்த ஒருவித பணத்தையும் வகுக்க செய்தல்; அல்லது அதற்கு ஆதரவு சேர்த்தல்.

(vi) வழக்கமாக அலுவலகத்திற்குக் காலந் தாழ்த்தி வருதல்; அல்லது விடுப்பு பெறாமல் வழக்கமாக அலுவலகத்திற்கு வராமல் இருத்தல்; அல்லது தகுந்த காரணமின்பத் தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேல் விடுப்பு அலுமதியில்லாமல் அலுவலகத்திற்கு வராமல் இருத்தல்.

(vii) அலுவலக மகனயிடத்திற்குள் நிருவர்கத்தினரது அனுமதியின்றி பணம் கொடுக்கல் வாங்கல் செய்தல்; அல்லது எந்தவித ஒரு தனப்பட்ட தொழிலை நடத்துதல்.

(viii) அலுவலக மணையிடத்திற்குள் மதுபாளம் ருட்டதல், சள்ளடை போடுதல் கலத்தின்தத் துண் டு சீர் அல்லது ஒழுங்கீனமான அல்லது கீழ்த்துமான முறையில் நடத்து கொள்ளுதல் அல்லது ஒழுங்குக்குக் கேடு விளை விக்கெட்டுப் பாதுகாப்பு செய்தல்.

(ix) வழக்கமாகவே வேலையைப் புறக்கணித்தல்; அல்லது வேலையைக் கவனிக்காமல் இருத்தல்.

(x) வழக்கமாகவே ஒழுங்கீனமாக நடத்தல்.

(xi) அலுவலகத் தீள் மணையிடத்திற்குள் எந்த இடங்களில் புகைபிடிப்பது நடுக்கப்பட்டுள்ளதோ, அத்த இடங்களில் புகைப்பிடித்தல்.

(xii) அலுவலகத் தீள் எந்த ஒர் உடையைக்கும் வேண்டுமென்ற சேதம் விளைவித்தல்.

(xiii) பணி இடத்தின் எல்லைக்குள் அல்லது அலுவலக மணையிடத்திற்குள்ளாக, நிருவாகத்தின் முன் அலுமதியின்றி, அரசியல் சம்பந்தமான அறிக்கைகள், அல்லது துண்டறிக்கைகள், ஒளி பெருக்கிகள், கொட்டகள், சுவரொட்டி கள் ஆகியவற்றை விதியோகம் செய்தல் வெளிப்படுத்துதல், வெளியில் தெரியும்படியாகச் செய்தல், உபயோகித்தல்.

(xiv) தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சௌந்தரமான அலுவலக இடங்களில் அல்லது எல்லையையும் சேதத்து அலுவலகமான விடத்தின் எந்த ஒரு இடத்திலும், நிருவாகத்தின் முன் அலுமதியின்றி கூட்டடக்கள் நடத்துதல்.

(xv) அலுவலக மனை இடத்திற்குள் குதுட்டம் கூடுதல்.

(xvi) பணியில் இருக்கும்பொழுது தூங்குதல்.

(xvii) பணி செய்யும்பொழுது நேரயாறியாக நடத்து வேலையைத் தட்டிக் கறித்தல் அல்லது வேலையில் தொய்வு ஏற்படும்படிக் கொடுத்தல்.

(xviii) வாரியத்தின் குடியிருப்புகளை அல்லது நிலத்தை அலுமதியின்றிப் பயன்படுத்தல்.

(xix) கீரூ பணியாற்றுகிறவர்களிடமிருந்து பரிசு பெருட்களைப் பெறுதல்.

(xx) வாரியத்திற்கோ அல்லது வாரியத்தில் பணியாற்றும் எந்த ஒரு நபர்க்கோ அவதாற கூறும் முறையில் பெயர் தெரியாத முறையில் அல்லது புளைப் பெயரிலோ கடித்துகள் எழுதுதல்.

(xxi) வாரியத்திற்கு எதிராக அல்லது வாரியத்தில் எந்த ஒரு அதிகாரி அல்லது அலுவலருக்கு எதிராக வேண்டுமென்றே பொய்யான். கபமையான அல்லது கெடு நோக்குடைய அந்தக்காக்கள் எல்லோருக்கும் தெரியும்படியாகவே அல்லது மற்ற வகைகளிலே விடுத்தல்.

(xxii). ஒழுக்கக் கேட்டள தீயொழுக்கங்களை உள்ள டக்கிய எந்த ஒரு குற்றத்திற்காக வழக்கு மற்றத்தில் தன் டக்கள் விதிக்கப்பட்ட நடவடிக்கை/நடவடிக்கைகள்.

(xxiii) பணி அலுவலச் சமைன் இடத்திற்குள் பணியாளின் உடைக்கம்களைத் திருத்தல்.

(xxiv) அனுமதியின்றியும் தகுந்த காரணமின்றியும் 10 தினங்களுக்கு மேல் தொடர்ந்து பணியிடத்திற்கு வராமல் இருத்தல்.

(xxv) வேலையில் சேரும் பொழுதோ, அல்லது வேலையில் இருக்கும் பெழுதோ, பெயி, தந்தையின் பெயி, தகுதி, வயது, பணியில் அனுமதம் அல்லது வேலை சம்பந்தமான மற்ற எந்தவிதத்தவங்கள்-இவற்றில் பொய்யான தகவல் கொடுத்தல்.

(xxvi) பணி இடங்களை சுத்தமாகப் பராமரிக்கப்படுவதற்காக உள்ள கட்டளைகள், அறிவிப்புகளை வாடிக்கையாக மீறுதல்.

(xxvii) வாரியத்தின் அனுமதியின்றி, மற்ற எந்த ஒரு முதலாளியிடமே, கம்பெனியிலோ எந்த வகையிலும் வேலை செய்தல்.

(xxviii) தன்னுடைய பணியிடத்திலிருந்து உயர் அதிகாரிகளின் முன் அனுமதியின்றி சென்று விடுதல், மற்றும் அதிகாரா குழுதினைகளில் அனுமதியின்றி சென்று விடுதல்.

(xxix) அலுவலகத்தின் மஹன் இடத்திற்குள்ளாக எந்த வித பரிசுச் சீட்டுத்திட்டத்தைபோ அல்லது வாட்டரியையோ நடத்துதல். ஈக்குவித்தல், அங்கிகிரிக்கப்படாத எந்த ஒரு ஸட்டரி அல்லது பரிசுச் சீட்டுத் திட்டத்தில் சேருதல்.

(xxx) தொழிற்சாலை, தொழில் அமைப்பின் பணி மனையில் மஹனிடத்திற்குள்ளாக எந்த ஒர் அரசியல் கட்சிக்கும் உடல்பினர் சேர்த்தல்.

(xxxi) கிருவாகத்திற்கு எதிராக சட்ட விரோதமான சட்டத்திற்குப் புறம்பான விளர்ச்சிகளில் ஈடுபடுதல்.

(xxxii) தேசப்பாதுகாப்புக்குத்திற்கு விளைவிக்கக் கூடிய எந்த ஒரு செயலிலும் ஈடுபடுதல்.

(xxxiii) எந்த ஒரு வேலையாளையும் அப்படித் தடுத்தல் அல்லது தரக்குதல், பணியிடத்தில் வேலை புரிவதற்குத் தொடர்புடையதாக இருந்தால் (அந்த வகையில் தடுத்தல் அல்லது தரக்குதல்).

(xxxiv) நிர்வாகத்தின் முன் அனுமதியின்றி, பணியிடத்தின் வேலை முறை, பணி செயல்படுத்தப்படும் முறை பற்றிய தொழில் சம்பந்தமான தகவல்களை எந்த ஒரு நிருக்கும் தெரியவிட படுத்துதல்.

20. “தீய நடத்தைக்கான தண்டனை”

(1) தீய நடத்தை புரிந்த குற்றவாளியெனக் கருதப்படும் பணியாளருக்கு வழங்கப்படக் கூடிய தண்டனைகள் கீழே தரப்பட்டுள்ளன.

- (i) கண்டனக் குறிப்பு ‘(சென்னை)’ அளித்தல்.
- (ii) 1990-ஆம் ஆண்டு ஜாதிய சட்டத்தில் உள்ள விதிகளுக்கு ஏற்பவும், அவ்வப்போது வெளியிடப்படும் திருத்தங்களுக்கு ஏற்பவும், அபராதம் விதித்தல்.
- (iii) ஜாதிய உயர்வை பின் விளைவு தொடர்கும் முறையில் அல்லது தொடரா முறையில் நிறுத்தல்.

‘விளக்கம்

ஜாதிய உயர்வு நிறுத்தத்தைப் பொறுத்தவரே, அதைச் ‘செயல்படுத்த முடியவில்லை’ யென்றால், தொடர்கும் முறை நிறுத்தமானால் நிறுத்தி வைக்கப்பட வேண்டுமெனப் பிறப்பிக்கப்பட்டுள்ள ஜாதிய உயர்வுக்கு நிகரான தொகையையும், தொடராமுறை நிறுத்தமானால் நிறுத்தி வைக்கப்பட வேண்டுமெனப் பிறப்பிக்கப்பட்டுள்ள ஜாதிய உயர்வுக்கு நிகரான மூன்று மட்டங்கு தொகையையும் நிறுத்துவதற்கு உத்திரவு பிறப்பிக்கலாம்.

- (iv) கவனக்குறைவாலோ அல்லது வாரிய ஆணையை மீறியதாலோ வாரியத்திற்கு ஏற்படுத்திய பொருள் இழப்பை உரிய ஜாழியின் மாதாந்திரசம்பளத்தில் அல்லது ஜாதியத்தில் இருந்து முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ பிடித்தம் செய்தல்.

- (v) ஒரு குற்பிட்ட காலத்திற்கு ஜாதிய விகிதத்தில் குறைப்பு செய்தல்.

விளக்கம்

* வசதிய விவிதத்தில் குறைப்பு செய்ய வேண்டுமெனப் பிறப்பிக்கப்பட்டு உத்திரவுச் செயல்படுத்த முடியாதபோது குறைப்பு செய்யவேண்டும் என்று பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு கடான் தொகைதையூப் பணியாளரின் அம்பளம்/வசதியத்திலிருந்து பிடித்தம் செய்யலாம்.

(vi) கீழுள்ள பதவிக்கு அல்லது கீழுள்ள நிலைக்கு இரக்கம் செய்தல்.

குறிப்பு :

வாரியத்தில் முதலில் பணிக்குத் தேவித்து நியமிக்கப் பட்ட பதவியைத்தீ கீழுள்ள பதவிக்கு எந்த ஒரு வணியராகும் பதவி இரக்கம் செய்யப்படமாட்டார்.

(vii) ஏற்கனவே தற்காலிகப்பதவி விலக்கத்தில் இருப்ப வசுகளுக்கு 80 நாட்களுக்கு மிகாமல் தற்காலிகப் பதவி விலக்கம் அளித்தல்.

(viii) கட்டாய ஓய்வளித்தல்

(ix) பணியிலிருந்து விலக்கல்

(x) பணியிலிருந்து நீக்கல்.

குறிப்பு :— ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாகப் பணி நீக்கம்/பணி விலக்கம் செய்யப்படும் பணியாளர். முன்னறிவிப்போ அல்லது முன்னறிவிப்பிற்குப் பதிலாக இழப்பிடு தொகை 3 யா பெறுத் தகுதியில்லாதவர்.

(2) (அ) பணியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்படும் பொழுது அல்லது கடுமைபான குற்றச்சாட்டுள்ள காத்திருக்கும்போது அல்லது ஏதாவது குற்றத்திற்காக இவர்கள் மீது குற்ற நியமியல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் நிலையில் "இருப்பின், உரிய உயர் அஸ்வஸி" பணியாளரைத் தற்காலிகமாகப் பதவியிலிருந்து விலக்கி வைப்பது நல்லது என்றோ அல்லது தேவையானது என்றோ கருதினால், எழுத்து வாயிலாக உத்திரவிட்டு பணியாளரை உத்திரவிட்டு தீர்ண ஒரு பிரச்சிடப்பட்டுள்ள நிலையிலிருந்து தற்காலிகமாகப் பதவி விலக்கம் செய்து வைக்கலாம். தற்காலிகப் பதவி விலக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து ஒரு வருஷாலத்திற்குள் இது நற்காலிகப் பதவி விலக்கத் திற்கால விரிவான விளக்கத்தைப் பணியாளருக்கு அளிக்க வேண்டும்.

(ஆ) மேலே டீள்ளி வீதி (அ) விற்கேறப் தற்காலிகப் பதவி விலக்கம் செய்யப்படும் ஒரு பணியாளருக்குப் பதவி விலக்கம் செய்யப்பட்ட காலத்தில் கீழ்க்கண்ட விகிதங்களிலிருப்பு பிழைப்பு வசதியம் (Subsistence allowance) வழங்கப்பட வேண்டும்.

(i) பணியாளருக்கு எதிராக எடுக்க முடிவு செய்யப் பட்டுள்ள அல்லது எடுத்துள்ள நடவடிக்கை, துறை (வாரிய) தொடர்புள்ளதுள்ளில், பதவி விலக்கம் செய்யப்பட்ட நாளி விருந்து முதல் தொண்ணாறு தட்டுக்கூக்குப் பணியாளர் கட்டிய விடுப்பில் இருந்திருந்தால், என்ன அடிப்படை உதியம், அகவிலைப்படி, மற்றும் இதர/சட்டுப்படிகளுக்குத் தகுதி உள்ள விரோ அதில் அதற்ப் பங்கிற்கான தொகையைப் பிழைப்பு உதியமாக வழங்க வேண்டும். துறை நிறுவாக அளவிலான விசாரணை தள்ளி போய்க்கொண்டிருந்து, பணியாளர் தொடர்ந்து தொண்ணாறு நடக்கூக்கு மேல் தற்காலிகப் பதவி விலக்கத்தில் இருப்பாரேயாளர்கள் வழங்கப்படும் பிழைப்பு உதியமானது அத்தகைய காலத்திற்கு அடிப்படை உதியம், அகவிலைப்படி மற்றும் இதர சட்டுப்படிகளில் நாள்கில் முன்று பங்காக இருக்க வேண்டும். நடவடிக்கை 180 நடக்கூக்கு மேஜூங் தொடருமானால், பணியாளர் தற்காலிகப் பதவி விலக்கம், செய்யப்படுவதற்கு முன்பாகப் பெற்ற அடிப்படை உதியம், அகவிலைப்படி, மற்றும் இதர சட்டுப்படிகளையும் முழுமையாகப்பெறத் தகுதியுடையவர்.

இத்தகைய விசாரணை தொண்ணாறு நடக்கூக்கு மேஜூம் தொடர்ந்து நிடிப்பதற்குப் பணியாளரின் செய்கையே காரணமாக அமையுமானால் அடிப்படை உதியம், அகவிலைப்படி, மற்றும் இதர சட்டுப்படிகளில் நாள்கில் ஒரு பங்கு அளவிற்குப் பிழைப்பு உதியம் குறைக்கப்படும்.

(ii) நிறுவாக (வாரிய) நடவடிக்கை அல்லது வெளி விசாரணைகளில் அல்லது அதுபோன்று உள்ளவைகளில் பணியாளருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடை பெறும்பொழுது பதவி விலக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து முதல் 180 நடக்கூக்கு அவர் சட்டிய விடுப்பில் இருந்திருப்பாரேயாளர் பெறும் அடிப்படை உதியம், அகவிலைப்படி மற்றும் இதர சட்டுப்படிகளில் அஸரப் பங்கு அளவிற்குச் சமமான ஒரு தொகை பணியாளருக்குப் பிழைப்பு உதியமாகவழங்கப்படும். விசாரணையே சட்ட நடவடிக்கையே 180 நடக்கூக்கு மேற்பட்டு நிடித்து நடைபெற்று வந்தால், பணியாளர் பதவி விலக்கம் செய்யப்படுவதற்கு முன் என்ன அடிப்படை உதியம், அகவிலைப்படி மற்றும் இதர சட்டுப்படிகள் பெற்று வந்தாரோ அவற்றை முழுமையாகப் பெறத் தகுதியுடைய வராவார்.

இத்தகைய விசாரணை 180 நடக்கூக்கு மேலும் தொடர்ந்து நிடிப்பதற்குப் பணியாளரின் செய்கையே காரணமாக அமையுமானால் அடிப்படை உதியம், அகவிலைப்படி, மற்றும் இதர சட்டுப்படிகளில் நாள்கில் ஒரு பங்கு அளவிற்குப் பிழைப்பு உதியம் குறைக்கப்படும்.

(iii) விசாரணை முடிவோ, சட்ட நடவடிக்கையின் முடிவோ பணியாளர்க்குத் தூர்ப்பட்டப் பொறுத்தவரை பணியாளர் குற்றவாளியே என முடிவெடுத்த பிறகு, நிதியை நிறுத்தச் செய்ய, மேலே விதி (1)ல்

மத்தீர் தண்டனைகள் ஏறிருந்து விதிக்கப்பட்டுள்ள தண்டனையைத் துறித்து மூலமாகி இசெயியப்பணியாளருக்குப் போதிய ஊழப்பு வழங்கப்பட்டது என்று கருதப்பட்டு பிறகு, உரிய அழவுவர் தக்க உத்திரவு விழுக்கவேண்டும்.

பணி நீக்க அல்லது விலக்க உத்திரவு வழங்கப்பட்ட இனங்களில் தற்காலிகப் பதவி விலக்க காலத்தை (Suspension period) பணிக்கு வராத காலமாகக் கொள்ளவேண்டும். இக்காலத்திற்குப் பணியாளர் சன்மானம் (ஆதியம்)-உருபு பெறத் தகுதியுடையவர் ஆஸ்ல். ஏற்கனவே வழங்கப்பட்ட பிழைப்பு ஆதியம் பிடித்தம் செய்யப்படுமாட்டாது.

தற்காலிகப் பதவி விலக்கம் செய்ய உத்திரவு பிறப் பிக்கப்பட்டிருப்பின் பதவி விலக்கம், சி சி ரி ஸையோ அல்லது புலனராய்வோ அல்லது நீதிமன்ற நடவடிக்கையோ முடிவுடையாததான் செய்யப்பட்ட நாளுக்கும் இருதி ஆணை வழங்கப்பட்டு நாளுக்கும் இடைப்பட்ட காலம் 30 நாட்களுக்கு மேற்படுமாயின், பணியாளர் 30 நாட்களே அல்லது தற்காலிகப் பதவி விலக்கத்தில் இருதி ஆணையில் குறிப்பிடப்பட்ட குறைவான காலத்திற்கோதான், தற்காலிகப் பதவி விலக்கத்தில் இருந்ததாகக் கொள்ளப்பட்டு, மீதியுள்ள காலத்திற்கு தற்காலிகப் பதவி விலக்கம் செய்யப்படாதிருந்தால் என்ன ஆதியம் பெற்றிருப்பாரோ அத்தொகையில், ஏற்கனவே இக்காலத்திற்கு வழங்கப்பட்ட பிழைப்பு ஆதியத்தைக் கழித்துக்கொண்டு மீதியுள்ள தொகையைப் பெறப் பணியாளர் தகுதியுடையவர்.

மேலே உள்ள விதி (1) ல் உள்ளவை அல்லது வேறு தண்டனைகள் விதிக்கப்பட்டு ஆணைகள் பிறப்பிக்கப்படும்யின் தற்காலிகப் பதவி விலக்கம் செய்யப்பட்டிருந்த காலத்தில் பணியினிருந்ததாகக் கருதப்பட்டு தற்காலிகப் பதவி விலக்கம் செய்யப்படாமலிருந்தால் என்ன ஆதியத்தைப் பெற்றிருப்பாரோ அத்தொகையில் வழங்கப்பட்ட பிழைப்பு ஆதியத் தொகையைக் கழித்து கொண்டு மீதும் என்ன தொகையைப் பெறப் பணியாளர் தகுதியுடையவர்.

(ஒ) விசாரணை முடிவிலோ அல்லது சட்டமாந்தாந்திக்கையின் முடிவிலோ பணியாளர் மீது சாபியப்பட்டுள்ள குற்றங்கள் நிருபிக்கப்படாமல் அவர் குற்றவாளி இல்லை என்முடிவு செய்யப்படுமாயின், தற்காலிகப் பதவி விலக்கம் செய்யப்பட்ட காலத்தில் பணியினிருந்ததாகவே கருதப்பட்டு, தற்காலிகப் பதவி விலக்கம் செய்யப்படாமலிருந்ததால் என்ன ஆதியத்தைப் பெற்றிருப்பாரோ அத்தொகையில், வழங்கப்பட்ட பிழைப்பு ஆதியத் தொகையைக் கழித்து கொண்டு மீதும் என்ன தொகையைப்பெறப் பணியாளர் தகுதியுடையவர்.

(ஒ) இந்த நிலையாண்மையின்படி வழங்கும் பிழைப்பு ஆதியமானது தற்காலிகப் பதவி விலக்கத்து செய்யப்பட்ட காலத்தில் பணியாளர் வேற்றங்கும் பணிபுரியாமலிருந்தால் மட்டுமே வழங்கப்படும்.

(iv) தற்காலிகப் பதவி வீவுக்கம் செய்து பிறகு பிரைப்பட்ட உத்திரவு எந்த நேரத்திலும் அதைப் பிறப்பிட்ட அதிகாரியாலோ அல்லது வெறைந்த உயர் அதிகாரியாலோ நிரும்பப் பெற்றுக் கொள்ளப்படவாய்.

(v) தற்காலிகப் பதவி விலக்கம் செய்யப்பட்ட பணியாளி-விசாரணைக்குப் பின் உரிய உயர் அலுவலரால் பதவியிலிருந்து விலக்கம் நீக்கோ செய்யப்பட்டால், பதவியிலிருந்து விலக்கம் அல்லது பதவி நீக்கம் செய்யப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் இதுபற்றிக் குறிப்பாகத் தெரிவிக்கப்படாதவரை, தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்தே பதவி நீக்கம் அல்லது பதவி விலக்கம் செய்யப் பட்டதாகக் கருதப்படுவார்.

21. ஒழுங்கு நடவடிக்கை சம்பந்தமான சேரங்களில் கண்டப் பிடிக்கப்பட வேண்டிய நடைமுறை

பணியாளருக்கு தண்டனை வழங்குவதற்கு முன்னால் கீழ்க்கண்ட நடைமுறை வகையாளப்பட வேண்டும் :—

(i) நிலை ஆணையினர்க்கீழ் பல வேறு தண்டனைகளை விதிக்கிண்ற தகுதி உள்ள அதிகாரிகள் யார் யார் என்பதை வரியமானது அல்லப்பொழுது தெரிவாகக் குறிப்பிடும். ஆனால், நிலை ஆணைகள் 20 (i) (iv) (viii) (ix) (x) களில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனைகளை வீவகைக்கு வியமாம் செய்யும் அதிகாரி மட்டுமே விதிக்கலாம்.

(ii) வாரியம் குறிப்பிடும் அதிகாரிகள் தவிர எந்த ஒரு மேலதிகாரியும் அந்த மேலதிகாரி விதிக்கத் தகுதி படைத்த எந்தவிதத் தண்டனையும் விதிக்கலாம்.

(iii) ஒரு மேஸ்திகாரி எந்த வீதத்திற்கும் தண்டனையை விதித்தருந்தாலும், அல்லது எந்தத் தண்டனையும் விதிக்க மறுத்துவிட்டாலும், கீழ் அதிகாரி அதே ஒருங்கிண நடத்தைக் காத புதிதாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அது ஒரு தடையாக அமையும்.

(iv) ஒருந்தம் சூக்டப்பட்ட ஒழுங்கெண்மன தடத்தைப் பற்றிப்பணியாளருக்கு ஒருந்து மூலமாகத் தெரிவிக்கப்படாமல் எந்தவிதத்தன்டனையைப் பிதிக்கூடாது.

(v) சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கு குற்றச்சாட்டுக்கு கணுக்கு ஏழுத்து மூலம் ஒரி அறிக்கை தாக்கல், செய்யப்பணியாளருக்குப்போதிய நியாயமான கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். எந்தெந்த குற்றச்சாட்டுகளின் பேரில், குற்றச்சாட்டு / குற்றச்சாட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதை குற்றச்சாட்டு அறிவிப்பில் அடங்கியிருக்கும்.

(vi) குற்றச்சாட்டு ஒத்துக் கொள்ளப்படவில்கல் ஸெபன்றால் விசாரணை ஒளிரு நடத்தப்படும்.

(vii). விசாரணை நடத்தப்படும் பொழுது கீழ்க் கண்ட நடைமுறை அனுசரிக்கப்படும்; -

(அ) விசாரணை நாள் இடம் பற்றிய நியாயமான அறிவிப்பு பணியாளருக்குக் கொடுக்கப்படல் வேண்டும்.

(ஆ) விசாரணை நடக்கும்பொழுது, பணியாளர் வாய்மூலமாகக் கொடுக்கும் அறிவிப்பு எழுத்து வடிவில் கொண்டு வரப்படல் வேண்டும்.

(இ) ஒழுங்கின நடத்தை / ஒழுங்கின நடத்தை களை நிருபிப்பதற்காக உள்ள சாட்சிகள் பணியாளரின் முன்னிலையில் விசாரிக்கப்பட வேண்டும். சாட்சிகளைக்குறித்து விசாரணை செய்ய பணியாளருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

(ஈ) விசாரணை சம்பந்தமான ஆவணங்களை பார்க்கவும் விசாரணையின் குறிப்புகளை நகல் எடுத்துக் கொள்ளவும் ஒரு நியாயமான வாய்ப்பு பணியாளருக்கு அளிக்கப்பட வேண்டும்.

(ஐ) தனக்காகத் தானே வரதாடவும், அவர் சார்பாக ஏதாவது சாட்சிகள் இருந்தால் அந்தச் சாட்சிகளை விசாரணை செய்யவும் பணியாளருக்கு நியாயமான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். தனக்காக அவர் வாதாடும் பொழுது, பணியாளர் விரும்பினால் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சாதாரணமாக, ஊழியர்கள் உள்ள, பணியாளர், சார்ந்துள்ள தொழிற் சங்கப் பிரதிநிதியின் உதவியை அவர் வைத்துக்கொள்ளலாம். சிறப்பான நேர்வுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பணியாளர்கள் இல்லாத சம்பந்தப்பட்ட தொழிற்சங்கத்தின் பிரதி சீதி ஒருவர் விசாரணை அதிகாரியின் அனுமதியுடன் அவருக்கு உதவியாக இருக்கலாம்.

(ஒ) விசாரணை அதிகாரியின் அறிக்கை, தண்டனை வழங்கும் அதிகாரியினுடையதினிருந்து மாறுபட்டிருந்தால், விசாரணை அதிகாரியின் அறிக்கை பணியாளருக்கு வழங்கப்பட வேண்டும்.

(ஓ) தண்டனை வழங்கும் பொழுது, தண்டனை வழங்கும் அதிகாரி, ஒழுங்கினமான நடத்தை அமைத்த தன்மை, பணியாளரின் இதற்கு முன் பணியாற்றிய தன்மை, மேஜும்-மற்றும் உள்ள குறைத்துக் காட்டும் தன்மை, ஒரு கிணைத்த குழிநிலைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

(ஏ). முழும்கு நடவடிக்கை எடுக்கும் நேரவு களில் இருதியாகப் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளின் நகல் ஒன்று பணியாளருக்கு முறையிடப்படல் வேண்டும். பிறப்பிக்கப் பட்ட உத்தரவு மேல் முறையிட்டுக்கு உட்பட்டதாக இருந்தால், அந்த விஷயம் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். எந்த அதிகாரிக்கு மேல் முறையிடு செய்யலாம்; அப்படிப்படிட மேல் முறையிடு எந்தக் காலவரையறைத்துள் செய்யப்பட வேண்டும் என்பது பற்றி உத்தரவில் குறிப்பிடப்பட வேண்டும். மேல் முறையிடு காலம் தாழ்த்து செய்யப் பட்டிருந்தால், அதற்கான காரணம்கள் திருப்திகரமானவை என்று அவர் உணர்ந்தால் அந்தக் காலத் தொழில்தலை மேல் முறையிடு விசாரணை செய்யும் அதிகாரி மன்னித்து விடலாம்.

22. முறையிடுகள்

இரு பணியாளர் வேலை விஷயமாக எழுப்பப்படும் முறையிடுகள், நேர்க்கமயற்ற முறையில் நடத்தப்பெற்றமே அல்லது வாரியத்தின் யணியில் உள்ள எவரிடமிருந்து தவறான முறையில் கொடுக்கப்படுத்திப் பெறுதல் போன்றனக்களையும் உள்ளடக்கிய முறையிடுகள் அனைத்தும், யார் மீது முறையிடு செய்யப்படுகிறதோ, அந்த நபரின் மீது உடனடியாக மேல் உள்ள அதிகாரியிடம் முறையிடு செய்து கொள்ளப்பட வேண்டும். அவர் அந்த முறையிட்டை தீர்வு செய்யுத்தகுதி படைத்தவராக இருந்தால் அதைத் தீர்வு செய்யலாம் அப்படி இல்லை யென்றால், அதை அவர் தகுதி வாய்ந்த அதிகாரிக்கு. தீர்வு செய்வதற்காக வேண்டி, அனுப்பி வைக்க வேண்டும். நேரடியாக மேல் அதிகாரியாக உள்ளவர் அல்லது தகுதி படைத்த அதிகாரியாக உள்ளவர், யார் அதற்குப் பொருத்தமோ, அவர் நிர்ணயிக்கப்பட்ட இடங்களிலும் குறிப்பிட்ட நேரங்களிலும் முறையிடுகளை விசாரணை செய்ய வேண்டும். குற்ற முறையிடுபவர், அல்லது குற்ற முறையிடு செய்யும் பணியாளர் சாந்துள்ள சங்கத்தின் உறுப்பினராகவும் வாரியப் பணியாளராகவும் உள்ள ஒருவர், அந்த விசாரணைகளில்கூட இருக்கவும் அந்த விசாரணைக்கு உதவி புரியவும் செய்யலாம். இறுதியாக செய்யப்படும் உத்தரவின் நகல் ஒன்று பணியாளருக்குக் கொடுக்கப்படவேண்டும். முறையிடுகளைப் பெறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாகவும் உடனடியாகவும் அவர்ந்தின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதயிகள் ஏற்படாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். இருந்தாலும் கீழே சொல்லியுள்ள முறையிடுகள், முறையிடுகள் பெறப்பட்ட மூன்று தினங்களுக்குள்ளாக விசாரிக்கப்பட வேண்டும்.

(i) மேற்பார்க்கவேயிடும் நிலையில் உள்ள ஒருவர் தாக்க முனைதல் அல்லது பழித்துக்கைத்தல்.

(ii) அவசர விடுபடுக்கள் மனுகவை மறுத்துவிடுதல்.

தான் செய்த முறையிடு பற்றி முடிவு எடுக்கப்பட்டது அவருக்குத் திருப்திகரமானதாக இல்லாமலும் தான் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் குற்ற முறையிடுபவர் கருதினால், அந்த

பீடியத்தை அவர் அதற்கு மேல் உள்ள அதிகாரியிடம் முறையிடு செய்யலாம். அந்த முறையிட்டங்கள் நகல் ஒன்றினை கீழ் அதிகாரிக்கு அவச் செலுப்பவேண்டும். மேல் அதிகாரியின் முடிவே இறுதியான முடிவாகும்.

23. பணியாளரின் வேலையை முடிவுறச் செய்தல்

(i) ஆறு மாதங்களுக்குக் குறையாமல் தொடர்ந்து வேலையில் உள்ள எந்தப் பணியாளரின் வேலையையும் நியாய மான எந்தக் காரணமுமின்றியும் ஒரு மாத முன் அறிவிப்பு அந்தப் பணியாளருக்குச் செய்யாமலும் அல்லது அந்த அறிவிப்பின் காரணமாக ஒரு மாத ஜனதியமும் அரிக்காமலும் முடிவுறச் செய்யக்கூடாது. ஒழுங்கீனமான நடத்தையின் காரணமாக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதின் விளை வரச், பணியாளரின் வேலை முடிவுறச் செய்யப்படும் தேவே களில், இந்த அறிவிப்புத் தேவையில்லை.

(ii) 1947-ஆம் ஆண்டு தொழில் தகராறுகள் சட்டத்தின் பிரிவு 2 (00)-ல் குறிப்பிட்டுள்ளபடி செய்யப்படும் ஆட்குறைப்பு சம்பந்தமான தேவைகளில், குறிப்பிட்ட சட்டத்தின் நிதி முறைகள் அனுசரிக்கப்படவேண்டும்.

(iii) வேலையிலிருந்து முடிவு பெறச் செய்வது பற்றி தன்னுடைய பதிலைக் கூற ஒரு வாய்ப்பு பணியாளருக்கு அளிக்கப்படாமல், அந்தப் பணியாளரின் வேலை முடிவுறச் செய்வதற்கான காரணங்களை எழுத்து மூலம் அண்ணாருக்குத் தெரிவிக்காமல் வேலையை முடிவுறச் செய்யும் எந்த உத்தரவும் பிரிப்பிக்கப்படக்கூடாது. அந்த உத்தரவின் நகல் ஒன்று பணியாளருக்கு அனுப்பப்படவேண்டும்.

(iv) தொழில் நிறுவனத்தினால் அல்லது தொழில் நிறுவனத்தின் சார்பாக எந்தப் பணியாளரின் வேலை முடிவுறச் செய்யும்பொழுது பணியாளி கட்டிப் பணியானது அந்தப் பணியாளரின் வேலையானது முடிவுறச் செய்யப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்கள் முடிவுத்தர்கு முன்னரான் பணியாளருக்கு வழங்கப்படல் வேண்டும்.

(v) தற்காலிகப் பணியாள் தவிர மற்ற எந்தப் பணியாளரும் லாரியத்தின் பணியிலிருந்து வீல்விக்கொள்ள விரும்பினால், அவர் சிகுவரகத்திற்கு ஒரு மாத முன் அறிவிப்பின்னன எழுத்துமூலமாகத் தரவேண்டும்.

24. வயதைப் பதிவு செய்தல்

1. ஒவ்வொரு பணியாளரில் வயதுபற்றிய பதினினையும் வாரியம் கைத்திருக்கும். வாரியத்தின் பணியில் ஒரு பணியாளி கேசுகளிற் சமீபத்தில் அவருடைய வயது பற்றி கீழ்க்கண்ட கைச்சாத்துக்கள் தருந்த ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளப்படும் ;—

(i) அரசினரல் அங்கிகரிக்கப்பட்ட ஒரு கல்லூரிலிலையத்தினால் அளிக்கப்படும் வயதுச் சான்றிதழ்.

(ii) தாசில்தார் பதனிக்குக் குறையாத பதவியில் உள்ள ஒரு அதிகாரியினால் கையொப்பம் இடப்பட்ட பிறந்த நாள் சான்றிதழின் உண்மையான சருக்க நகல்.

(iii) பணியாளர் வேலையில் சேரும் பெசுமுது வாரியத்தின் பதிவு செய்யப்பட்ட பணியாளரின் வயதை அதற்குப் பிறகு, சாதாரணமாக, மாற்றப்பட வேண்டும் என்று பணியாளர் கேட்கக்கூடிடாது. இருந்தாலும், பணியாளர் வேலையில் சேர்ந்த ஜந்தாண்டுகளுக்குள்ளாக வேலையில் சேரும்பெசுமுது கொடுத்த வயது விவரம் தவறானது என்று வாரி யத்திற்குத் திருப்பிகரமான ஆதாரத்தினாக்கொண்டு வந்தால், வாரியம் அந்தப் பணியாளரின் வபதை மாற்றலாம்.

24 (2) கடைநிலை ஊழியர்கள், டபேதார்கள் வகை நிலைச் சேர்ந்த பணியாளர்கள் சம்பந்தமான நேர்வுகளில் அந்தப் பணியாளர் அவர்முதலில் வேலையில் சேரும்பெசுமுது தன்னுடைய வயது ஆதாரம் எததயும் அளிக்க இயலாமல் போய்விட்டால் தன்னுடைய வயதைக் குறிப்பிட்டு அதன்படி தான் கொடுத்துள்ள வபது விவரம் சரியானதே என்று ஒரு உறுதி மொழியினை அளிக்க வேண்டும். அந்த உறுதி மொழியினை வாரியம் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால், ஒரு க்ருத்துவ அதிகாரி மூலம் அந்தப் பணியாளரை வாரியம் பரிசோதனை செய்யலாம்.

24 (3) முன்பே வேலையில் உள்ள கடைநிலை ஊழியர்கள், டபேதார்கள் நிலையில் உள்ள பணியாட்கள் சம்பந்தப்பட்ட நேர்வுகளில், அந்தப் பணியாளர்கள், நிலை ஆற்றனத் திருத்தத்தின் சான்றிதழ் அளிக்கப்பட்ட பிறகு, ஆற்றுமாத காலத் திருஞன்னாக, வாரியத்தினால் பதிவு செய்யப்பட்ட வயதைனை மாற்றும்படி வாரியத்தத்தைக் கேட்கலாம். அரசினரல் அங்கிகரிக்கப்பட்ட ஒரு கல்வி நிலையம் கொடுத்துள்ள ஒரு சான்றிதழின் துடிப்பகடையில் அதிக் கண்டுள்ளபடி உள்ள வயது பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அல்லது தாசில்தார் அல்லது அதற்குக் கீழ்ப்படாமல் அவருக்குச் சமமான நிலையில் உள்ள ஒரு அதிகாரியினால் கையொப்பம் இடப்பட்டுள்ள ஒரு சான்றிதழின் உண்மை நகல் சருக்கத்தை அடிப்பகடையாகக் கொண்டிருந்தாலும், அல்லது ஒரு மருத்துவ பரிசோதனையின் அடிப்பகடையில் கொடுக்கப்பட்டிருந்தாலும், தன்னுடைய வயது பற்றிய பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களைச் சரிபாக்கத்துக்கொள்ள முன்பே ஒரு வாய்ப்பு அந்தப் புணியாளருக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் இந்த நேர்வுகள் இப்படி வயதை மாற்ற வேண்டுமென்று விதிக்கப்படும் வேண்டுகோள்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

25. பணிச்சான்றிதழ்

வாரியத்தினால் நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில், அவ்வப்போது, தான் வேலையிலிருந்து நீக்கப்பட்டால், வேலையிலிருந்து அனுப்பப்பட்டு விட்டால், அல்லது பணியிலிருந்து ஒய்வு பெறும் பொழுது அல்லது பணியைவிட்டுப் போகும்பெறுது. ஒரு பணிச்சான்றிதழைப்பெற ஒவ்வொரு பணியாளருக்கும் உரிமை உண்டு.

26. நிலை ஆணைகளைத் தெரியப்படுத்துதல்

நிருவாகத்தினர் எடுக்கின்ற முடிவுகளை ஒட்டி, ஆங்கிலத் திலும் தமிழிலும் நிலை ஆணைகளின் நகல் ஒன்று அறிவிப்புப் பலக்கையிலும், எஸ்லாத் துறை அலுவலகங்களிலும் அல்லது நிருவாக இடத்தின் பணி எல்லாக்குள் முக்கியமான இடங்களிலும், எல்லோருக்கும் பரியும்படியான வகையில் ஒட்டப்படல் வேண்டும். நிலை ஆணைகளின் ஆங்கில வடிவம், தமிழ் வடிவம், ஆசிய இரண்டுக்குள் ஏதேனும் முரண்பாடு இருக்குமோயானால், அந்த விஷயத்தில் ஆங்கில வடிவத்தையே இறுதியான தாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

27. வயது முதிர்வின் பேரில் ஒய்வுபெறுதல்

வயது முதிர்வுப் பருவத்தை அடைந்துவிட்ட ஒவ்வொரு பணியாளரும், வாரியத்தின் பணியிலிருந்து ஒய்வு பெற்று விடுவாதே பணியாளருக்கு இப்படி ஒய்வு பெறுவதற்கான வயது சீ. 1. கண்டநிலை ஆயியர்கள், டபேதார்களுக்கு இந்த வயது 30 ஆகவும் இருக்கும்.

தமிழ்நாடு மின் சார் வாரியத்தின் எழுத்தர் பிரிவுத் துறை களில் அமர்த்தப்பட்டுள்ள பணியாளருக்கான மேற் சொல்லப் பட்ட இந்த நிலை ஆணைகள் தமிழ்நாடு அரசின் சான்றிடும் அதிகாரியால் சான்றிதழ் அளிக்கப்பட்டு, மேல் முறையிட்டு அதிகாரியான என்னால், 1948-ஆம் ஆண்டு தொழில் சம்பந்த மான வேலைவாய்ப்பு (நிலை ஆணைகள்) கட்டத்தின் ஓ-லது பிரிவின் கீழ் சான்றிடப்பட்டுகிறது.

இடம் : சென்னை

நாள் : 1969-ஆம் ஆண்டு குலைத் திங்கள் 28-ஆம் நாள்

தலைமை ஏற்பவர்.

தொழிலாளர் நீதி மன்றம், சென்னை

(மற்றும்) 1948-ஆம் ஆண்டு தொழில் சம்பந்தமான வேலை வாய்ப்பு (நிலை ஆணைகளின்) கீழ் மேல் முறையிட்டு அதிகாரி.

பிற்னேங்ககை

நிலை ஆகையை 13 (i)-ல் குறிப்பிட்டுள்ளது.

அ. கணக்கிலை அழுப்பாக்கள், டபேதார்கள் தனிர, மற்ற பணியாளர்களுக்கு

விடுபிற்கின் தன்மை	அலுவலர் வகைபட பிரிவுகள்	விடுபிற்கின் அளவு	உதிய அளவு	மூலிகை
(1)	(2)	(3)	(4)	(5)
1. அடிகால விடுபடி	நீர் நத்ரமாக்கப்பட்ட பணியாளர்கள்	பணியில் இருந்த காலத் திற்கு தீவிரவது 11 மாட்டுக்கும் ஒரு நாள். இப்படி விடுப்பைச் சொல்லும் அதிகப்பட்டது 180 மாட்டுக்காலங்களில் தான் இருக்க வேண்டும்.	பணியில் இருந்த காலத் திற்கு தீவிரவது 11 மாட்டுக்கும் ஒரு நாள். இப்படி விடுப்பைச் சொல்லும் அதிகப்பட்டது 180 மாட்டுக்காலங்களில் தான் இருக்க வேண்டும்.	ஆழுத் தந்மையை

2. நீர் நத்ரமாக்கப்பட்ட பணியாளர்கள்

பணியில் இருந்த காலத் திற்கு தீவிரவது 22 மாட்டுக்கும் ஒரு நாள். இப்படி விடுப்பைச் சொல்லும் அதிகப்பட்டது 30 மாட்டுக்காலங்கள் அதிகமாக சுமாராக 10 மாட்டுக்காலங்கள் இருக்க வேண்டும்.

தனுதிரைகள், பருவத் தினம் -தந்மாகிகப் பணியாளர்கள்

பணியில் இருந்த காலத் திற்கு தீவிரவது 22 மாட்டுக்கும் ஒரு நாள். இப்படி விடுப்பைச் சொல்லும் அதிகப்பட்டது 30 மாட்டுக்காலங்கள் அதிகமாக சுமாராக 10 மாட்டுக்காலங்கள் இருக்க வேண்டும்.

2. பட்டா விடுப்பு

நிற்தரமாக்கப்பட்ட ஆரமாதங்கள்
பண்யாளர்கள்

(அ) பணிசாரப்பற
னாரியங்களுக்
கான விடுப்பு

அணர்க்;
சம்பள;
இரு முனையாத் காலங்
ஆம், முன் இயாத் காலங்
காலக்கு இவ்விடுபு அனு
மத்தீகப்பட்டங்கள். இத்
விடுப்பை கட்டிய விடுப்புன்
சேர்த்துள்ளுக்கலாம். ஆனால்
அப்படிச் சேர்த்து எழுக்கும்
பொருது விடுப்புங்கள் மொத்த
அளவு ஒத்து மாதங்களுக்கு
மேல் போகக்கூடாது.

நிற்தரமாக்கப்பட்ட ஒரு
பணியாளர் ஓராண்டு மறுத்து
வச் சரங்கு விடுப்புகளை முடிசீ
மாற்றப்படா சம்பளத்தின் ஒரு மாத
மனிருத்தால் சம்பளமாற்றி கொள்ள
அனர்ச் சம்ப
விடுப்புக் கால் அப்படி மாற்
காலக்கு மேல் விடுப்புக்கப்பட
மார்ட்டாது. மறுத்தீவுக்கானவு
ஓராண்டு விடுப்பு அனர்ச்
சம்பளத்தின் ஒரு மாத
விடுப்புக் கால் அப்படி மாற்
மார்ட்டாது. மறுத்தீவுக்கானவு
ஓராண்டு விடுப்பு அனர்ச்
சம்பளத்தின் ஒரு மாத
நிற்தரமாதங்களுக்கு முழுச் சம்
பள நிறுட்ட விடுமானிடுப்பாக
மாற்றப்பாய்கள், இராணு கு

(ஆ) மனுத்துவச் (i) நிற்தரமாக்கப் பூர்த்த ஆக
சான்றிதழின் பட்ட பணியாளர் இந்த ஓராண்டுக் காலம்,
பேரில் ஏடுக்கப் படும் விடுப்பு கீந்த பிறகு, சிறப்பான
தேவாவகளில் மேலும் ஆறு மாதங்கள்.

விடுப்பில்
போகக்கூடாது.

மருத்துவச் சான்று விடுப்பில்
முதல் இடையாலம் தீர்த்து
விட்டால், மருத்துவச் சாக்ரி
வீடுப்பான் இரண்டாவது
கீழும் மாத விடுப்பு மற்றுப்
யட்டவாம். ஆனால் அப்பு-
மாந்மப்புமியாலும், மாந-
றப்பட்ட விடுப்பு ஒரே சம-
யத்தில் இரண்டு மாதங்களில்
கணக்கு மேஜும் மொத்தத்தில்
கீழும் மாதங்களுக்கு யேறும்
போகக்கூடாது.

(ii) தகுதிகாண்பு மொத்தம் ஆறுமாதம்,
வத்தினால், இரண்டு ஒரு நேரத்தில் இரண்டு
மாதங்கள் வகைநாள் எடுக்கலாம்.
தொடர்ந்து கணக்குத்
பில் உள்ள தற்காலிக
காலைப் பணிகள்
மாண்புகின்றன.

முழுச் சம்பள மொத்தத்தில் முதல் வத்து வச்
விடுப்பாக சான்று விடுப்பு ஆறு
மாற்றப்படா மாதங்களத் துணியும் மாதங்கள்
மாற்றுத்தால், கணக்கு முழுச் சம்பள விடுப்பு
அனார்ச் சம்பள தகுதிகாண் பருவத்தின
ரும், தற்காலிகப் பணியாளர்
களும் மாற்றிக் கொள்ளலாம்.
ஆனால் எந்த ஒரு சமயத்திலும் இந்த விடுப்பான் தீரும் மாதத்திற்கு மேல் போகக்
கூடாது. மேலே இனங்கள்
(அ), (ஆ) (i), (ii) கட்டடப்
பூட்டா விடுப்பினை

படிக்க ஆட்டி, விடுதலைப் பிரிக்கும் அதிகாரி தனக்கு தியாயமாகத் தெரிந்த வரை பணியாளர் வேணவதுத் திரும்பி விடுவார் என்பது பற்றி தான் திருப்திரமாக இருந்தால் வொழிய், பணிமுறை சாராத் காரியங்களுக்கான விடுப்பானது, பணியிலிருந்து ஒய்வு பெறுவதற்கு முன் ஸ்டாக் அளிக்கப்பட்டிருந்தால் இயிய வேறு எதிர் வகையிலோம் அங்குக்கூட்டது.

(இ) பொதுமுறை நிரந்தரமாகப்பட்ட தொடர்ந்து ஜநந் து ஆண்டு விடுப்புச் சம்பளம் விடையாது
 விளக்கான பணியாளர்கள் கணக்கு
 (கணடநிலை ஊழியர்
 கள், டைப்தார்களை
 பும் சோத்து)

சிறப்பு தேர்வுகளில் அளிக்கப்படவாம். அதாவது
 (i) வேறு எந்த விடுப்புக்கும் த குதியில்லாத நிலையிலே;
 (ii) மற்ற விடுப்பு இருக்கும் சீபாருதி, சம்பந்தப்பட்ட பணியாளர் பொதுமுறை விலக்கான விடுப்பு அளிக்க வேண்டுமென எழுத்து மூலமாக கேட்கும்பொழுது.

திருத்திகாண் பருவத்
தீர்மானம் மற்றும் தற்காலீ
கப் பணியாளர்கள்
(கடை நிலை ஆழி பா
கன், டெப்தார்களா
யும் சேர்த்து)

திரு சமயத்தில் ஆறு மாதங் விடுப்புச்
கள் அல்லது 24 மாதங் கம்பெனி
களுக்கு

சமீமந்தங்ப்பட்ட பணியாளர்
தொடர்ந்து தொராண்டுகளுக்குமேல்
பணியிலிருந்து அவர்கள் பணியாளர்
அங்கீகரிக்கப்பட்ட கூடல் நல
நினைவுத்தில் எலும்புகளுக்கிட
தோய் அங்கூது தொழுப்புக்காக
மருத்துவத் சிவிச்சைச்
பெற்றுவந்தால் அல்லது நீரை
யீரல் சாந்த எலும்புகளுக்கி
தோயினால் பாதைக்கப்பட்டு
அதற்குத் தகுந்த மாதிரி தன்
ஆடைய வீட்டில் சம்பந்தப்
பட்ட அரசு மருத்துவ அதிகாரியினால் அங்கீகரிக்கப்
பட்ட எலும்புகளுக்கி நோய்
அல்லது தொழுப்புநாய் வல்லு
ணரிடம் மருத்துவச் சிவிச்சை
பெற்றுக்கொண்டு பின்து
துணர்க்கைப் பட்ட விடுப்பு
முடிந்தும், மறுபடியும் குணா
மாசி அல்ல திறும்பு வாய்ப்பு
உள்ளது என்று அந்த வல்லு
ணரின் காக்கியாப்படிடப்பட்ட
சான்றத்தினைக் கொண்டு
வந்தால் அப்படிப்பட்ட
நினைவில் உள்ள பணியாளர்

கனுக்கு மட்டும் கூடுதல் 24
மாதங்களுக்கு தீவிட விடுபடு
கொடுக்கப்படும்.

3. பேற்கால விடுபடு (i) பணியில் நிரந்தர மாதகப்பட்ட திருமணமான மகளின் பணியாளர்கள்

இரண்டு மாதங்களுக்கு விடுபட எடுக்கப்படும் மாதத்திற்கு அதேசிலைத் திருப்பட்டுள்ள உடனடியாக நான் விலை ஆறு வராணி பூணி உள்ள கனுக்கு மேற்படாமல் முழு 12 மாதங்களுக்கு சட்டப்பட்ட மாதாந்திர சராசரிச் சம்பளம்

(ii) தகுதிகாண பறவுத் துவக்கு முனைப்படி நிரந்தரமாக தீணர்கள் மற்றும் தகுதிபெற்ற இயல்வான கப்பட்ட பணியில் தீற்காலிக் விடுபடு. அப்படி விடுபட பணியாளர் மாக உள்ள திரு இல்லையென்றால், அவ்விது கனுக்கு மணமான மகளின் அந்தக் கணக்கில் உள்ள பணியாளர்கள் விடுபடு இரண்டு மாதங்களுக்குத் துவக்கு மாதச் சராந்தி குறைவாக இருந்தால் (கருசிலைத்துவ நோய் மாதங்களுக்குத் துவக்குவதன்) இரண்டு மாதங்களுக்கு தீவிட விடுபட சம்பளம்.

எ வாரங்களுக்கு மேல்
பிடாத காலத்திற்கு) அங்
வதி ஜிரண்டு யாத்தியகளுக்கு
முறைத்துள்ள ஒரு காலத்
திற்கு(கருச்சின தலை நேர் ஏ
களின் எ வாரங்கள்) அதற்
குத் ஆற்கு மாதிரி பேரு
கால விடுபட அளிக்கவாய்.

ஆற். கடையிலை ஊழியர்கள் டபீதார்கள்

1. அட்டிய விடுபட வேஷவெளில் இருந்த ஒவ்வொரு 11 நாட்களுக்கும் முழுச் சம்பளம் ஒரு நாள். இந்த விடுப்பைப் பொதுத்தில் 90 நாட்களுக்குத்தான் கே சர்க்க வாய்.

ஆவ்வெள்ளு 22 நாட்களுக்கும் முழுச் சம்பளம் ஒரு நாள். இந்த விடுப்பைப் பொதுத்தில் 30 நாட்களுக்குத்தான் கேர்க்கவாய்.

2. அட்டப்படாத நிரத்தரமாக்கப்பட ஆறு மாதங்கள் விடுபட :

அகரச் சீற்றுப்பில், நான் கு
ங்ம்பளக்கிற மாதங்கள், முழுச் சம்பளத்
குத்சமயங்கள் கூடிய துடன் கிடுப்பாக

மகுந்துவச சாக்ர
விடப்பு

விடுப்பு
சம்பளம்

3. மருத் தீவுச் சாக்ர விடப்பு

பொன்ற குடிதாட்டத்து முழுமொம் பெற்ற ஒவ்வொரு அனைத் தீவியாற்றினாலும் இராணு குப் பணிகளுத் தமிழ் சம்பளம் கீழ்க்கண்ப்பாட்ட தமதி நிற்றும் எடுத்துப்பட்ட காலை பறுத்தினை விடுப்புச் சம்பளம்

இர லை விடுப்புக் காலத்தின் கூடாது.

மாதங்களுக்கு மாதங்கள் எவ்வாறு மாத நிறைக் கீழ் அடிக்காடு கீழ்க்கண்பாட்ட விடுப்பானது ஒரே சமயத்தில் ஒரு மாதத்திற்கு மேல் அளிக்கப்படக் கூடாது.

இர லை விடுப்பு மாதங்களுக்கு மாதங்கள் எவ்வாறு மாத நிறைக் கீழ் அடிக்காடு கீழ்க்கண்பாட்ட விடுப்பானது ஒரே சமயத்தில் ஒரு மாதத்திற்கு மேல் அளிக்கப்படக் கூடாது.

இந்த விடுப்புக் காலத்தின் அனைத் தீவியாற்று காலத்தின் முழுச் சம்பளம் தீட்டு விடுப்புக் கீழ்ய வாடுப்பாக மாற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒரே சமயத்தில் 15 தினங்களுக்கு மேல் இப்பிடிப்பு அளிக்கப்படக் கூடாது. ஒரு நிரந்தரமாக நியமிக்க கப்பட்ட பிறகு அப்படி அனிக்கப்பட்ட கப்பட்ட எந்த விடுப்பும் மேற்கண்ட இனம் 2 (1)க்காக் கமுக்குவுச் சாள்கு விடுப்பாகக் கொள்ள எடுத்தும். பண்யாளர் வேலைக்குத் திரும்பியும் வருவார். என்று நியங்காரன்தீர் பார்க்கவாம் என்று விடுப்பு அளிக்கும் அதை காரி குதிரப்பதிகராக இருந்தாலெனில், உவதுக்கு அதைத் தீர்க்கீம், படிப்பட்டன கீழ்ய அட்டப்படாத விடுப்பு எதிலும் அளிக்கப்படக் கூடாது.

1. விடுப்பு முடிந்த பிறகு, வேலைக்கு வராமல் ஒரு பணியாளர் இருந்துவிட்டால், அப்படி விடுப்புக் காலத்திற்குமேல் வேலைக்கு வராமல் நின்றுவிட்ட காலங்களுது, தனுதி பெற்ற அதிகாரியினால் அவ்விடுப்பு நிலக்கப்பட்டிருந்தாலோழிய, கீழ்க்கண்ட விதத்தில் கொள்ளப்படும்.

(அ) கடைநிலை ஊழியர் /டபேதார் இல்லாமல் மற்றப் பணியாளர்கள் :-

- (i) அப்படி வேலைக்கு வராமல் நின்றுவிட்ட மேற்பட்ட காலத்திற்கு, மருத்துவச் சான்றிதழ் உள்ளதற்குத் தனிர், மற்றவை எவ்வளவுக்கு இந்த விடுப்பு நிலுவையில் உள்ளதோ அதற்கு பணி சார்பற்ற காரியங்களுக்கான விடுப்பாகக் கொள்ளப்படும்.
- (ii) மருத்துவச் சான்றிதழ் பெறப்பட்டதாக இருந்தால், எவ்வளவுக்கு அந்த விடுப்பு நிலுவையில் உள்ளதோ, அந்த அளவுக்கு மருத்துவச் சான்று விடுப்பாகக் கொள்ளப்படும்.
- (iii) பணி சார்பற்ற காரியங்களுக்காக நிலுவையில் உள்ள விடுப்பு அதே போன்று மருத்துவச் சான்று விடுப்பும் மேற்கொண்டு நின்றுவிட்ட காலத்திற்கு எவ்வளவு குறைவாக உள்ளதோ அந்தக் காலமும் அல்லது மருத்துவச் சான்று விடுப்பு எவ்வளவு காலத்திற்குக் குறைவாக உள்ளதோ அந்தக் காலமும் வழக்கத்திற்கு மீறிய விடுப்பாகக் கொள்ளப்படும்.

(ஆ) மேலே சொல்லியுள்ள அ (ii) (iii) க்களில் சொல்லியுள்ளவை கடைநிலை ஊழியர்/டபேதார் வேலையில் உள்ளவர் கருக்கும் பொருத்தும்.

2. ஒரு பணியாளர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றிப்பாடுது அவருடைய கணக்கில் எடுக்கப்படாமல் உள்ள விடுப்பானது, காலங்கடந்து விட்டதாக ஆகிவிடும்.

3. சப்பளம் எல் பது கீலோ குறிப்பிட்டுள்ள தொகைகளைக் குறிப்பிடும் :

(அ) நிலையான சம்பளம், அத்துண் விடுப்பு தொடர்க்கு வதற்கு முன் தினத்தன்று உள்ள சம்பளம் என வகுப்புத்தப்பட்ட மற்ற ஊதியங்களும் சேர்த்து.

பி.கு. தீதிமன்றங்களில் வழக்காடு நிலைகளில் ஆங்கில மூலக்கீழ் செல்லுபடியாகும்.

பார்க்கவேண்டும்	பிள்ளை	விருத்தம்
8. vi	தகுதிகான்	தகுதிகான்
8. vi	தகுதிகான்	தகுதிகான்
10, iv	விதிகளுக்குப்பட்டு	விதிகளுக்குப்பட்டு